

இயலிசை

தரளி பிரதி விலை 50 காசுகள்

ஆண்டு சந்தா ரூ 10/-

அரையாண்டு சந்தா ரூ 5/-

சிறப்பாசிரியர் :

சிதம்பரம் S. மீனாட்சிசுந்தரம்

துணை ஆசிரியர் :

V தமிழாசன்

'இயலிசை'

57, தெற்கு சிவன் கோயில் தெரு,
கோடம்பாக்கம், சென்னை-24

மலர் 1

1-9-82 இசைக்கலை உலக தமிழ் மாதிரிமுறை

இதழ் 8, 9



சென்னையில் அருணகிரிநாதர் விழாக்கள்

ஆகஸ்டு 15 தேதி சுமந்திர தீர்த்தனறு திருவகை நாயகியின் அருணகிரிநாதர் உற்சவம், திருடபுழை விழா கொண்டாட்டங்கள் ஆகியவை அறிந்தே அதே தினத்தன்று சென்னையிலும் உட்பழநி திருடபுழை சடையார் மட்டிபுழை ஆண்டவர் ஆகியவர்கள் அருணகிரிநாதர் விழா நடந்துகொண்டனர். துவலாண்டு குன்று நடவடிக்கை விழா சிதம்பரம் நடந்தன. மதுரை, S சோமசுந்தரம், D K ஜெயராசன், திருவாரூர், சேதுராமன், வகை விவகய தஞ்சாவூர், சங்கரய்யார், செங்கல்பட்டு, ரங்கூத்தன், T. K. கோவிந்தராவ், சிதம்பரம், மீனாட்சிசுந்தரம் மற்றும் பலர் பாடினர். திருச்சேறை சிவசுப்பிரமணியம் பிள்ளை நாடகரக கச்சேரி செய்தார். முந்தையாடி ஓடி கங்கை விஞ்சுபுள் அருளநெறித் திருக்கூட்டத்தில் சுவலாண்டு தங்குதன துணை திருமண மண்டபத்தில் திருமுறை திரைபுழை விழா நடந்தன. திருமயம் சுவாமிநாதன், புரையா, E. வகுணதீர், காளிபுரம், விஞ்சை முகலிபுரம், வட்டிபுடி, M சுவாமிநாதன் கட்டிபுழை திருமுறை இ-சுவாணரர்கள் கலந்து பாடினர். டாக்டர் P S C மணி அடியார் திருக்கூட்ட இறைமணி மன்றம் திருவாரூர் உறபாருணைச் செய்திருந்தார்.

இரண்டு விழாக்களிலும் திருப்புகழ் அன்பர்கள் பலர் கலந்து மகிழ்ந்தனர்.

சுவாமிக்க அன்பர்களுக்கு அரிய வாய்ப்பு

திரு அருட்பா தீரட்டு இசைக்கூட்டி (காசெட்) வடிவில் அய்யாவின் முயர்ண முகப்புடன் வெளிவந்துள்ளது!

'திரு அருட்பா தேனிசை'

பாடியவர்: சிதம்பரம் S. மீனாட்சிசுந்தரம்

இசை: ஸ்ரீகுமார்

விலை ரூ. 35/- தபால் சிலவு உட்பட இயலிசைக்கு அனுப்பி உபாடி முலம் இசைக்கூட்டி பெறலாம்.



'MEDIA' CASSETTES & PRE-RECORDED CASSETTES


'இயலிசை' ஆதரவாளர் பெள்ளாட்சியர் இல்லத்திமுறம்

தொழில் அசிபுறம், சென்னை இராபலிங்கம் பணிபுற தலைவரும், தமிழிசை வளர்ச்சியில் ஆர்வமும் கொண்ட அபைர் பெள்ளாட்சி நா. மகாலிங்கம் அவர்கள் மகன் செலவன் மணிக்குத்தற்கு, ஏ. ஏ. கிரி. அவர்களின் செலி கெளரி மனோகர்க்கார் செட்டப்பா 28 தேதி பெள்ளாட்சியர் திருக்கூட்டி நடக்கின்றது. 8-9-82 அன்று மாலை சென்னை AVM இராஜசுவரி திருமண மண்டபத்தில் வரேற்பு விருந்து நடக்கின்றது. K J ஜேசுதாசு உழுவிரை துணைச்செய்யு நடவடிக்கையும், பணமககளுக்கு வாழ்த்துகள்!

நவராத்திரி விழா நடந்துபயர்களுக்கு..

புரட்டாசியில் இவ்வருடம் இரண்டு அபமலாசை வருவதால் நவராத்திரி விழா எப்பெழுது நடத்தலாம் என பல விழா குழுலனர் யோசனை செய்ததாக அறிவினரேம். ஆகம விதப்படி பிள்ளை வருவதை தான் எடுத்து கொள்ள வேண்டும் பெரும்பாலும் திருக்கோவில்களிலும் அக்டோபர் 82 மாதத்தில்தான் நவராத்திரி கொண்டாட்ட இருக்கின்றனர். எனவே அக்டோபரில் விழா ஏற்பாடுகளைச் செய்யுங்கள். மழைக்காலமாக இருக்கலாம். எனவே பந்தலும், மீமடையும் மழையையும் தாங்கும் படி போடுங்கள். அல்லது மண்டபங்களில் நடத்துங்கள். கலைவிழா விபரங்களை 26-9-82 தேத்க்குள் இயலிசைக்கு அனுப்பினால் பிரசுரிக்க உள்ளோம்.

T. இராஜேந்தருக்கு தங்க இசைத்தட்டு நடி கார்திலகம் வழங்கினார்



'கிளிஞ்சல்கள்' பட வெற்றி விழா 210-வது நாளன்று சென்னையில் நடந்தது இதில் படத்தை இயக்கியமைபாளர் T. இராஜேந்தருக்கு AVM இசைத்தட்டு நிறுவனம் சார்பில் பாராட்டி தங்க இசைத்தட்டு வழங்கப்பட்டது. சிவாஜி கணேசன், M P. இசைத்தட்டின் வழங்கி பாராட்டினார்.

'கிளிஞ்சல்கள்' படம் வெற்றிக்கு T. இராஜேந்தர் இசையும் முக்கிய காரணம் 'சினை சினைகண்ணு' என்ற பாடல் சிறு குழந்தைகள் கூட பாடுவதைக் கேட்கலாம். இவா கதை, வசனம் டைரகஷன் என்று சீரமை எடுத்துக்கொண்டு தனது ஒருகலைக் காதலை விளம்பரப்படுத்திக் கொண்டிருப்பதை விட்டு முழு விசையமைப்பாளராக ஒரு வேளை மாறிவிட்டால் விகாசவில் கமிழக தலை சிறந்த இசையமைப்பாளராக சிகழலாம் எனபது உறுதி.

இயல் இசை நாடக மன்ற கலைஞர்கள் ஊக்கத் திட்டம் திருச்சியிலும் நேர்முக்கத் தேர்வு

வருடாவருடம் இயல் இசை நாடக மன்றம் தகுதி வாய்ந்த கலைஞர்களுக்கு இசைச்சபைகளில் சில வாய்ப்புகளை வழங்கி ஊக்கவிப்பது; கச, நடன பள்ளிகளுக்கு உதவித்தொகை வழங்கி வளர்ப்பதும் தெரிந்ததே, இதற்கான கலைஞர்கள் நேர்முக்கத் தேர்வு சென்னையில் மட்டும் இதுவரை நடந்து வந்தது. இவ்வாண்டு முதல் தகுச்சியிலும் நடக்க உள்ளனர். இத்திட்டம் முலம் பயன்பெற விருடும் கலைஞர்கள், இசைச்சபைகள், இசை நடன பயிற்சி நிலையங்கள் திட்ட விதிமுறை களையும், விண்ணப்ப பாரங்களையும் செயலாளர், இயல் இசை நாடக மன்றம், சென்னை-28 என்ற முகவரிக்கு எழுதி பெற்று 15-9-82 தேதிக் குள் பூர்த்தி செய்து அனுப்பவும்.

திவார்பட பாடல்கிரியர் முல்லை மணிக்கு 'கவிஞர் பட்டம்' தூத்துக்குடி 'இன்ப இரயில்' வழங்கினார்

தூத்துக்குடி மாதா கோவில் கலையாங்கி திவார்பட நடிகை ஜெயமலா நடன நிபுச்சியை தூத்துக்குடி: என்று நடத்தினார் இத்த தூத்துக்குடி நகர பிரமுகர்கள் உடன D A தெய்யநாயகம், R. சுமாரசன், ARA இராசசுவர K. S, மனோகா, வயன் S. தனராஜ் ஆகியவர்கள் கலந்து கொண்டனர். அப்போது 'ஒருமரம் பூ பூக்கது' மற்றும் சில பாடல்களுக்கு பாடல்கள் எழுதிய முல்லைமணி அவர்களுக்கு தூத்துக்குடி பிரபல வமக-நிருதம் பாடகருமான AWD தயல் பொன்னாடை போர்த்த 'கவிஞர்' என்ற பட்டம் வழங்கினார். அரசர் V. காசி கலைஞர் அனைவருக்கும் மாலை யணவித்து நன்றிபுரை ஆற்றினார்.

லண்டனில் இந்திய கலைவிழா லால்குடி ஜெயராமன் கச்சேரி

பிரபல வயலின் மேதை லால் குடி ஜெயராமன் லண்டனில் நடைபெற இந்தியக் கலை விழாவிற்கு இந்திய அரசின சார்பில் சென்று அரசி விசைபத் கலை அரங்கில் விசை நிபுச்சி நடத்தினார். நிறைய வயலி நாட்டினர் ரசித்தனர். தவிர அவர் ஜொமனி, மிலான் சோலோன், பிராஃபர்ட் ஆகிய ஐடங்குளிலும் கச்சேரிகள் செய்து சென்னை தருமபுரூர் சென்னையில் திருபாடுகளுக்கு அளித்த பேட்டியில் அவர் கர்நாடக இசைக்கு மேலைநாடு களில் நல்ல வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

மேலும் அவர் அளித்த பேட்டியில் வடநாட்டு கலைஞர்கள் அடிக்கடி வெளிநாடு செல்வதால் இந்நுஸ்தானி இசை புகழ் பெற்றுள்ளது; தென்கைக் கலைஞர் களையும் அரசாங்கம் நிறைய அனுப்ப வேண்டும் எனபார்,

இளையராஜாவுக்கு சென்னை சினிமா ரசிகர் சங்க விருது

கடந்த 30 ஆண்டுகளாக சென்னை சினிமா ரசிகர் சங்கம் வருடந்தோறும் தீர்மானிப்பட்டு கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி வருகின்றனர். அவ்வாறு அவர்கள் பரிசளிப்பு விழாவை அக்டோபர் 10ந் தேதி சென்னை பல்கலைக் கழக நூற்றுண்டு மண்டபத்தில்

கொண்டாட உள்ளனர். 1981 வருட சிறந்த இசையமைப்பாளர் இளையராஜாவையும், பாடல் ஆசிரியராக கவிஞர் வைரமுத்துவையும், பாடல்களாக S. P. பாலசுப்ரமணியம், ஜானகி இவர்களையும் தேர்ந்தெடுத்து உள்ளனர். அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

சென்னையில் ஆந்திர நா. ச. கலைஞர் நிகழ்ச்சி 'நாகஸ்வரணி' ஏற்பாடு

நல்ல நாடக இசை நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்திவரும் சகை 'நாகஸ்வரணி' இவர்கள் ஆந்திராவின் பிரபலமாக விளங்கும் ஷேக் பெஹிசுப் சபான அவர் மனைவி திருமதி காலிஷாபி பெகம் இவர்களது நாடக இசை நிகழ்ச்சியை முதன் முதலில் சென்னையில் ஏற்பாடு செய்து சென்னை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்தினை. திருநிழ்ச்சியை இவர்களும் பயிலப்படு

பைன் ஆர்ட்ஸ் திண்பும் சேர்ந்து வரும் 16-9-82 மார்ச் மணிக்கு மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கூடத்தில் நடத்த உள்ளனர். நாடக கலைஞர்களுக்கு நல்ல ஆதரவு தரும் இச்சபைக்கு 'இயலிசை' வாழ்த்துக்கள்' இவர்கள் முகவரி 'நாகஸ்வரணி' தபால் பெட்டி எண். 902 மந்தைவெளி, சென்னை-28

கிருஷ்ணகான சபை இசை விழா ஆந்திர ம. நில 'படேகுலம் அலிகான்'

வேலட்டி வெங்கடேசுவரலுணைப் பாராட்டி சேர்மங்குடி பேச்சு

சென்னை ஸ்ரீ கிருஷ்ணகான சபையின் 27வது வருட கோகுலாஷ்டமி இசை விழா கடந்த 7-8-82 அன்று தியாகராசுமறர் கான விழா மண்டபத்தில் துவங்கியது அமைச்சர் நாவலர் நெடுஞ் செழியன் துவக்கி வைத்து பேருரையாற்றினார். செயல்துடி சீனுவாச அய்யர் தலைமை வகித்து இசைக்கலைஞர் சோலட்டி வெங்கடேசுவரலுணைவர்களுக்கு 'சங்கீத சூடாமணி' விருக்களை வழங்கினார். இவர் கீர்த்தியவாடா வானொலி நிலையத்தில் பல ஆண்டுகளாக இசை நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றி வருபவர், மணியான குரல் கொண்டவர். ராகம் ஆலாபனை நீண்ட நேரம் செய்வார். ஆந்திர சபைகளிலும் பம்பாயிலும் பல விருதுகள்

பெற்றவர். இவர் பெருத்த கரிமும், கனத்த காரீரமும் கொண்டவர். இவரைப் பாராட்டி பேசும் பொழுது செம்மங்குடி சீனுவாச அய்யர் வடமாநில நல்ல புரமுடன் விளங்கி மறைந்த பெரும் இசை மேதை 'படேகுலம்' அலிகானுடன் இவரை ஒப்பிட்டு பேசியதும் சையிளர் கை தட்டினார். பற்றும் இவரைப் பாராட்டி லாசுலுடி டி. ஜெயராமன் R. வேணுகோபால் ஆசியோர் பேசினார் சபா செயலாளர் யக்ஞராமன் தலை திரிவித்தார். கோகுலாஷ்டமி இசை விழா தொடர் ஆண்டு தொடர்பு 82 இருபாநங்களிலும் நடைபெற்று வருகிறது. ஏராள புகழ்மிகு இசைக்கலைஞர்கள் பாடுகின்றனர்.

மிகுதங்கக் கலைஞர் ஸ்ரீதீர்த்து பாராட்டு விழா

மிகுதங்கக் கலைஞர் T. K. ஸ்ரீதீர்த்து கடந்த 50 ஆண்டுகளாக வாசித்து வருகின்றார். தமிழக முன்னணி கலைஞர்கள் அனைவருக்கும் வாசித்துள்ளார். அவரது சேவைகளை பாராட்டி சென்னை நகர சபைகள் குழு Federation மயிலை சீனுவாச சாஹி கூடத்தில் அறிவிக்க அமைச்சர் R. M. வீரப்பன்

தலைமையில் விழா நடத்தினார். ஸ்ரீதீர்த்துவர்களைப் பாராட்டி செம்மங்குடி சீனுவாச அய்யர் சீர்காழி கோவிந்தராசன் T. M. தியாகராசன், R. கிருஷ்ணசாமி B. V. இராமன், C. S. முருகபூபதி, மற்றும் பலர் பேசினர் அவருக்கு இயலிசை வாழ்த்துக்கள்.

'இயலிசை' விளம்பரக் கட்டணம்

- முழு பக்கம் ரூ. 300/-
 - அரைப்பக்கம் ரூ. 150/-
 - கால் பக்கம் ரூ. 75/- குறைந்தளவு ரூ. 50/-
- தொடர் விளம்பரங்களுக்கும் இசை நிகழ்ச்சிகள் விளம்பரங்களுக்கும் சலுகைக் கட்டணம் உண்டு.

இயலிசை இதழ் மூலம்

மலேசியா செல்லூர் கலைக் குழுயின் நடவடிக்கையில் செல்லூர் பெண் நடனக் கலைஞர்கள் தேவை விருப்பமுள்ளவர் இயலிசை விலாசத்திற்கு கடிதம் மூலம் தொடர்பு கொள்ளவும்.

—ஆசிரியர் 'இயலிசை' சென்னை-24

சீர்காழி (யில்) கோவிந்தராசனுக்கு பட்டம் வாரியர் சுவாமி வழங்கினார்

சீர்காழி திருக்கோலக் காவில் உள்ள ஆலய திருப்பணிக்காக திருமுருக திருபானந்தவாரியார் தொடர் இசைச் சொற்பொழிவு நடந்து வந்தது. அதில் சீர்காழி கோவிந்தராசன் அவர்களும் கலந்து கொண்டார். அப்போது சீர்காழி நகர பொதுமக்கள் சார்பில் அவருக்கு திருபானந்த வாரியார் பொன்னாடை போர்த்தி

'ஏழிசை ஞான ஜோதி' என்ற பட்டம் பொறிக்கப்பட்ட சின்னத்தை கொடுத்தார். சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் தமிழ்நாடு சுற்றுலா வாரிய தலைவர் கே. பாலசுப்ரமணியம், இரா. வைத்தியகுத முதலியார், சி. சுப்பையா முதலியார் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர்.

சென்னை தமிழ் இசை சங்கத்துக்கு ரூ. 10 ஆயிரம் ஆஸ்திரேலியா தமிழ் சங்கம் கொடுத்தது

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி தமிழ் சங்கம் சென்னை தமிழ் இசை சங்கத்துக்கு ரூ. 10 ஆயிரம் அன்பளிப்பாக கொடுத்து உள்ளது.

வருக்கு ஆண்டுதோறும் பரிசு வழங்கலாம். அல்லது உதவித் தொகை அளிக்கலாம். என்று அந்த சங்கம் குறிப்பிட்டு உள்ளது.

இந்த அன்பளிப்பை முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்தைக் கொண்டு தமிழ் இசைக் கல்லூரியில் மி.ச. சிறந்த மாண

மேற்கண்ட தகவலை சிட்னி தமிழ் சங்க துணைத்தலைவர் டாக்டர் ரவீந்திரநாத தெரிவித்தார்.

வினஸ் காலனியில் தமிழிசை முழங்கம்! இசைச்சித்தருக்கு 'நாதக்கனல்' பட்டம்

'நாதக்கனல்' என்ற இசைச் சபை பாரதி நூற்றுண்டு இசை விழாவின் வினாச வினாச காலனி ஆஸ்திரேலிய சமாஜிதீதல் ஆகஸ்டு 11 முதல் 16 வரை நடத்தினார். விழாவில் 'நாதக்கனல்' என்ற பட்டத்தை கீழ்க் கண்ட கலைஞர்களுக்கு வழங்கினார்.

பாடல்கள் இசைச்சித்தர் சிதம்பரம் ஜெயராமன், K. V. நாராயணசாமி, D. K. ஜெயராமன், K. J. ஜெகதாஸ், மதுரை N. கிருஷ்ணன், திருமதி சுவாமிசாமி மட்டாபிராமன், R. M. கந்தரம்.

பிடிஸ் கலைஞர்கள் T. N. கிருஷ்ணன், M. S. அனந்தராமன், M. சந்திரசேகரன்

மிகுதங்கம் T. K. ஸ்ரீதீர்த்து செல்லூர் இராமபதினாள், உமை யானபுரம் சிவராமன்,

கடம் R. S. கிருஷ்ணஸ்ரீதீர்த்து ராவ் விழாவில் விருது பெற்ற கலைஞர்களும், மற்றும் பல கலைஞர்களும் கலந்து பெருவாரியாக மகாகவி பாரதி பாடல் களைப் பாடினர். விழா ஏற்பாடுகளை பத்தமடை கிருஷ்ணன் இசைக்கலைஞர் செய்திருந்தார்

பசு 'இசை'யுமா?

இசைக்கு பசு, சிசு, நாகம் கட்டுப்பாடும் எனப்பது பழமொழி அதனை ஆராயும் வகையில் திருப்பதி-திருமலை தேவஸ்தான நிர்வாகிகள் கடந்த கோகுலாஷ்டமி அன்று அவர்கள் பால் பண்ணையில் பலவேறு இடங்களில் ஒலிபெருக்கிகள் அமைத்து பால் கரக்கும் வேளைகளில் நவல இசை தன்னை ஒலிபரப்புகின்றனர், அவ்வேளையில் நல்ல இசையைக் கேட்டால்

நிறைய பால் கறக்கும் என்று எண்ணுகின்றனர். ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட குழல், வயலின், நாடகம் முதலிய இசைக்கருவிகளின் இசையை மட்டும் ஒலிபரப்புகின்றனர். அந்த இசைக்கு இசைந்து எந்த எவககு பசுக்கள் அதிகம் பால் கொடுக்கின்றன என்பதனை வினாவில் அறிவார்கள்.

(தகவல்: சித்ரரதன்)

திருவாரூர் ரேணுகாதேவி அப்பாள் கோவில் உற்சவம் திருப்பனந்தாள் சகோதரிகள் கச்சேரி

திருவாரூர் எலக்டிரிகல் மன் ரேணுகாதேவியம்மன் கோவிலில் கடந்த ஆடி மாதம் உற்சவத்தில் திருப்பனந்தாள் சகோதரிகள் T. V. சசீலா, M. A. T. V. இந்நிரா இசை நிகழ்ச்சி நடத்தினர். நிகழ்ச்சியில் கர்நாடக இசை தமிழிசை மெல்லிசை பத்தி பாடல்கள் அனைத்தும் கலந்து பாடி ரசிகர்களை

நிறைவு செய்தனர் நிகழ்ச்சிக்கு திருவாரூர் சந்தானம் - வயலின் திருப்பனந்தாள் து. வெங்கடராமன் மிகுதங்கம், திருப்புகழார் S. வெங்கடரமணி - கடம் தரம்பட வாசித்து சிறப்பு செய்தனர்.

(தகவல்: திருப்புகழார் S. வெங்கடரமணி, மிகுதங்கம், கடம் கலைஞர்)



அருள்திரு
தேவி கருமாரியம்மன்
திருக்கோயில்
திருவேற்காடு, சென்னை-77

ஆடிப்பெருவிழா கலை நிகழ்ச்சிகள்

- 5-9-82 காலை 6 மணி V S. பூமிநாதன் குழுவினர் இன்னிசை இரவு 7 மணி N C. செளந்தரவல்லி
- 12-9-82 சுப்பு ஆறுமுகம் குழுவினர் வீட்டுப்பாட்டு
- 19-9-82 M S விசுவநாதன் ,, மெட்ரிசை
- 26-9-82 T K S. கலைவாணன் குழுவினர் இன்னிசை
- 9-10-82 G. முத்துராசா குழுவினர் இன்னிசை

திருத்தணிகை

தெப்பத்திருவிழா கலை நிகழ்ச்சிகள்

திருத்தணிகையில் ஆடிக்கிருத்தணிகையில் முன்று நாட்கள் தெப்பத்திருவிழா வருடநதோறும் நடைபெறும். இவ்வருடம் இவ்வழிவால் சிறப்பு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. திருப்பாடியும் நாதசூர இளங்கலைஞர்கள் T K S. சுவாமிநாதன், T K S. மீனாட்சிசுந்தரம் முதலான மங்கள இசை. கீழ்வெணர் K R. கோலிநதராசன் தனிமூடன் வழங்கினர். பறுநாள் மதுரை S. சேரமசுந்தரம் கச்சேரியும், இறுதிநாள் சூன்னைக்குடி வைத்ய நாதன் வயலின் கச்சேரியும் நடைபெற்றன. ஏராள ரசிகர்கள் வந்திருந்தனர். கலை நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோலி உதவி ஆணையர் த. நாகராசன் செய்திருந்தார். இவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர். கலை நிகழ்ச்சிகள் ஆர்வம் உடையவர், வரும் டிசம்பர் 31 திருத்தணி படிவிழாவின் பெரும் இசை விழாவாக நடத்த உள்ளேன என மது 'ஆலிசை' ஆசிரியரிடம் தெரிவித்தார். வாழ்க அவரது ஆர்வம் வளர்க அவரது தொண்டு.

அந்தமான் திருப்புகழ் சபையின் ஆறாம் ஆண்டு விழா போர்ட் பிளையரில் நடந்தது

இந்தியாவைச் சேர்ந்த அந்தமான் தீவின் தலைநகரான போர்ட் பிளையரில் வசிக்கும் தமிழர்கள் ஆறு ஆண்டு காலமாக திருப்புகழ் சபை ஒன்றினை நடத்தி வருகின்றனர். இதன் ஆண்டு விழாவின் திருவெற்றி மலை முருகன் ஆலயத்தில் கடந்த ஆனி மூல நட்சத்திர தினத்தன்று சிறப்பாக கொண்டாடினர். அந்தமான் அபிவிருத்தி அணியாளர் R. பத்மநாபன், IAS கலந்து கந்தன் அருட்பரிமாலை என்ற விழாமலர்னை வெளியிட்டார், திரும்பி

பாமா புறநோத்தமன் கச்சேரி நடந்தது. அவருக்கு சிந்தூர் V தியாகராசன் வயலின், சும்பகோணம் A. பிரேம்குமார் மிருதங்கம், கோபால் நாயர் ஹைரா வாசிந்தார்கள். ராகவராமன் புல்லாங்குழல் கச்சேரியும், ஹைமாலினி வயலின், நாராயணன் மிருதங்கம் வாசிக்க நடைபெற்றது. விழா வீற்கான ஏற்பாடுகளை சபை செயலாளர் R. புறநோத்தமன் செய்து ஒத்துழைப்பு தந்தவர் கனகசூ நன்றி தெரிவித்தார்.

ரசிக ரஞ்சனி சபா, மயிலை கலைவிழா 1982

- மாலை 6:30 மணி
- 7-9-82 T. V. சங்கர நாராயணன் பாட்டு
T. N. திருஷ்ணன், பீடில்
T. K. முர்ந்தி, மிருதங்கம்
 - 16-9-82 குமாரி செல்வி, பரதநாட்டியம்
(ஆசிரியை: தருமதி ஜெயலட்சுமி அருணாசலம்)
 - 18-9-82 B. இராஜம் அய்யர், பாட்டு
M. சந்திரசேகரன், பீடில்
உமையாள்புரம் சிவராமன், மிருதங்கம்
 - 21-9-82 M. S. கோபாலகிருஷ்ணன்
குமாரி நர்மதா, வயலின்
குருவாபூர் துரை, மிருதங்கம்
 - 28-9-82 குமாரிகள் மதுஸ்ரீ ராஜ்ஜி
பூர்ணாஸ்ரீ ராஜ்ஜி, பரதநாட்டியம்
(ஆசிரியை: உமா தண்டாயுதபாணி)

நாதசூர இசைமணி திருச்சேறையார் சென்னையில் குடியேற்றம்



தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெரும் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் நாதசூர கலைஞர் திருச்சேறை TVS சிவசுப்ரமணிய பிள்ளை புல்லாங்குழல் மேதை திருப்பாடியும் N. சுவாமிநாதன் அவர்களின் மருமகன் இவர் தாடுமுழுவதும், வடஇந்திய நகரங்களிலும் இலங்கை, சிங்கப்பூர் முதலிய இடங்களிலும் பல ஆண்டுகளாக கச்சேரி செய்து வருபவர். சிக்கல் கந்தசஷ்டி விழாவில் 'இசைமணி' பட்டமும், திருநெல்வேலியில் 'ரஞ்சிதகான' என்ற பட்டமும், சென்னையில் 'ரத்னாகர்' பட்டமும் பெற்றவர். தற்பொழுது அவர் சென்னையில் கீழ்க்கண்ட வீலாசத்தில் குடியேறி உள்ளார். திகழ்ச்சி விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.

திருச்சேறை TVS சிவசுப்ரமணிய பிள்ளை
35, வெங்கடேச நகர், இளைப்பு I,
வீடுகம்பாக்கம், சென்னை-92

ராஜேந்தர் வழியில் கங்கை அமரன்

திரையுலகில் இளைஞரான T; இராஜேந்தர் கதை, வசனம், கடைக்கதை, பாடல இசை அனைத்தும் தானே செய்து புரட்சி செய்தவர் புகழும் அடைந்தவர். இளையராஜாவின் இளவலும் இசையமைப்பாளரும் ஆன கங்கை அமரன் தற்பொழுது கடைக்கதை செய்த ஆரம்பித்துள்ளார். பாவலர் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் 'கோழி கூவுது' என்ற திரைப்படத்திற்கு கதை, வசனம் பாடல், கடைக்கதை இவரே இசையமைப்பு மட்டும்தான் அண்ணாளுக்கு விட்டு கொடுத்துள்ளார். வேறு சில பாடல்களும் இவர் இவ்வாறு செய்ய உள்ளார். அதில் இசையமைப்பையும் ஏற்றுக் கொண்டு T. இராஜேந்தருக்கு சவால் விடலாம். அவருக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

அகிலமெல்லாம் மகிழவைக்க விஜி பி யின் புதிய முயற்சி விஜி பி வீடியோ விஷன்

- ★ இந்திய நாட்டின் சிறப்புக் கலாச்சாரம் சினிமா, நாடகம், நடனம், இசை, சிற்பக் கலைகள், விளையாட்டுகள், பாலர் சினிமா ஆகியவைகள்.
- ★ உலகின் சிறந்த நவீன எலக்ட்ரானிக் இயந்திரங்கள் மூலம் பிரதிபலி பெற்ற விஜி பி வீடியோ கேசட்டுகளால், உலகமெங்கும் மகிழ்விக்கப்படுகிறது.

விஜி பி
வீடியோ
விஷன்
ஆஃப்
இந்தியா

விஜி பி வீடியோ விஷன் ஆஃப் இந்தியா, யூனிட் நெ. 51, 2-எஸ்.டி.எ.ஃப், பில்லாங், சாந்தாகுருஸ் எலக்ட்ரானிக் எக்ஸ்போர்ட் பிரசெஸிங் ஜோன், அந்தேரி ஈஸ்ட்; பம்பாய்-400 096.

வேளிநாட்டு ஏற்றுமதி விபாபார விசாரணைகள்
வரவேற்கப்படுகின்றது.

இயலிசை வளர்க! வாழ்க!!

(அறுசீர் விருத்தம்)

சரிசம பதற் எண்ணம்
 சேந் சாதனை பேறு
 திருவளர் சீதம்பரம் மீனாட்சி
 னாட்சி சந்திரம் மழங்கும்
 அருங்கலை 'இயலிசை' ஏ(1)
 அருந்தமிழக கவிஞர் வாழ்வில்
 முருகனின் அருளே போக
 வாய்தகதே-வாழ்க நீடு!
 கருமாரி காந்தன்கள்,
 திருச்சி கூட்டு சந்திரர்க்கு
 அடன்பெயர் சடைசெணை பார்த்து,
 ஆசியாய் கையயர்ந்த,
 ஓடிவர ஏற்ற நாவே,
 உலாவலும் 'இயலிசை'! தாய்
 கருணையால் தமிழ்நாசனனை
 துணையாக வளர்க, வாழ்க!

'கலைமாமணி'

சென்னை 83
 வீரலாபாடி ராம. சென்னை-83

நடைபலமைய நமது தமிழ் இயலிசைக்கு உதவுகின்றவர்களை
 வளர்க்க வருவது எனக்கூட அடிக்கடி மச்சி அளிக்கின்றது.
 'யய' கைய மாபெரும் சாலை' என்று பதற்கிசையில சிறப்பாக
 தேவர சீருமுறையும், துவரவாணர்களும் நல்ல பெருமை
 கொடுத்தது போற்றியுள்ளீர்.

காஞ்சிபுரம் ஆ. விநாயக முதலியார்
 தேவார களன்களை

இயலிசைப் பாடல்!

ராகம் : மோகனம் தாளம் : ஆதி

பல்லவி

இயலிசை இதழ்க் கண்டேன் - அதில் என்
 இதயதெய்வம் வாரியார் கவாமிகளைக்
 கண்டேன் (இயலிசை)

அநுபல்லவி

அயர்வீரர் உங்களை உடர் உழப்பன்பக்கண்டேன்
 அரும்பு கவணர்க்கு அது அமுதமென
 கொண்டேன் (இயலிசை)

சாணம்

பண்ணமுத இசைவாணர் நல் வாழ்கவை நாடும்
 பா னுறவே திழ்ச்சிக்கை படைப்புகளே கூடும்
 எண்ணும் இயலிசை ஏடுகளையே தேடும்
 ஏற்றமுற வாழும் இனிய தமிழ் சொல்லோடும்
 (இயலிசை)

இன்னிசை ஜோதி, ச. தங்கவேல், உறுப்பினர்
 கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் அறங்காவலர்கள் குழு
 புகாரணடி.

இயல் இசை இனிமையை
 நுகரெடுத்த தமிழகையே
 அயல் இசையை அறறியே
 இயல் இசையை போற்றுவோம்!
 கொட்டிவாக்கம் V கோகதைன்

'இயலிசை' வறந்து நல்ல மசையினை என்னையயர் நடை
 படனாள் கருத்துக்கள் மற்றும் பலவற்றை சுமைத்துப் படித்
 தேன். நன்றி.

-திரைத்தொழில், விழுப்புரம்

எடுபடுகொண்ட எந்த காரிய தயக்கம் சீரோடு, சிறப்ப
 போடும் தனி மூகத்தையுடன் செயல்பட்டு வரும் நங்கள்
 இயலிசையம் இனிய தமிழ் பாடி இன்பம் தருகின்றது. வாழ்க
 பெருமைகளைக் அனைவரோடு.

T N சீனிவாசன்

இசை விரிவுரைகள், பாசு இசைக்கல் லூசி,
 சென்னை-28

தங்களைத் தாரகை வரட்டுறந்து, சீனிய செயற்களுக்கு
 புகழ் தரும் கொடுக்கும் பதற்கிசைகள் வளரநடை இந்நிலை
 யின் சங்கீ விதானை சாரும், உபயோகக்கருத்தும் முகையற்
 வப் கொடுக்கும் தங்களைப் பத்திரிக்கை தேவைதான் சந்திரனை
 அனுப்பி வைக்கிறேன்.

-சன்னச்சுடி, பாலா, சென்னை-20

நாங்கள் எங்கள் சங்கம் மேற்கொண்டுள்ள பாடல் பெற்ற
 திருத்தல யாத்திரையின் பரப்பிடுதல் எழுதியதற்காக சங்கத்தின்
 சார்பாக நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக்
 கொள்கிறேன். நங்கள் முயற்சி நல்ல முயற்சி. நல்ல நோக்கத்
 திற்காக ஆய்ந்த இடம் மேலும் சிறந்து வளர வேண்டும்.

'கலைமாமணி'

சைதை தேவாரம் த. நடராசன், தலைவர்
 தேவார ஓதவா முத்திகள் சங்கம்
 தம்முநாடு, சென்னை-33

**நடிகையின்
 நாட்டியம்!**



பிரபல நடிகை சாந்தி திருஷ்ணா
 னுள்ள பரத நாட்டிய நிழ்ச்சிய நரதகாள சபா சென்னை
 மியூசிக அகாடமியில் கடந்த
 16-7-82 அன்று நடந்த சாந்தி
 நிழ்ச்சிக்கு அவரது ஒரு நடன

மேலும் T K மகாலக்ஷ்மி பள்ளி தனது ஆராஜாஜேசுரி பரத
 நாட்டிய சபாமன்றம் இசைக்கருவியாக நடனம் செய்யலிருந்து வந்த
 ஒரு நாள் நனத்திற்கு ஏற்ற உடல் வாகுவு மகமம் சாந்தி
 திருஷ்ணாவுக்கு உள்ளது. சத்தமம் நாட்டியம், அளவான அபி
 நயம், தடவாகுபோடு ச்சிமம் நிழ்ச்சியப் படித்துக் கொண்ட
 டர்கள், ஏற்றம், பாம்பு, சிராமிட நடனம், மீனா, சி. தண்டவம்
 போன்ற நடனம் ஏதேனும் ச்சித்திருந்தால் நிழ்ச்சி ஆரணம்
 சிறப்பாக இருந்திருக்கும்.

இசைக்குழு இனிமையாகச் செயல்பட்டு நடனத்தைச் சிறப்பித்தனர். சனாரை பாட்டு-தனி கதைமட்டு உடற்றுது நாட்டிய
 யக கச்சேரியில் கடைசியாக நடனம் வாசிப்பதாகும்.

நடன நிழ்ச்சிக்கூடம் சிபிபிபி கருவியில் B லுராமையா
 பிரசா, K J. சா., S K லுராமையா, நடனம் தமிழ், பாணி
 கமலஹாசன், ஜேயராஜ் சினி நாயர் ஜெயா ஆதித்யா வந
 திருமது சாந்தி திருஷ்ணா வயப்பாராட்டினார்கள்.

சேலா ஜெயலட்சுமி வெளிநாடு பயணம்

கலைமாமணி டாக்டர் சேலம் S ஜெயலட்சுமி இசை நிழ்ச்சி
 கள் நடந்த விசைவிசை வண்டன், அய்யர்க்கா முழலிப நடு
 களுக்கு செல்ல உள்ளனர். அவரைப் பாராட்டி மூச்சுசாலை,
 கவர் காணசைபு கடந்த வினா
 யக சந்திரதயனறு சென்னை
 இராசா அண்ணாலை மன்றத்
 திய விழா நடத்தினர். இயல்
 இசை இசை நாடக மன்ற செய
 வர் D V. நாராயணசாமி
 தலைமை வகித்து பாராட்டி பேசி
 னார். சபையின் 33-வது வருட
 விழாவும் நடைபெற்று வருகின்றது.

விண்ணா நாராயணத்தும் ரயில் கட்டணம்

விளக்கம் கேட்டு 'இயலிசை' கடிதம்
 சமீபத்தில் ரயில் கும்ப
 கோணத்திலிருந்து சென்னை
 வந்த விண்ணாக்கூடும் ஒரு
 வருக்கு விண்ணாக்கூடும் கட்ட
 ணம் வாகுவு செய்த செய்தி
 இயலிசைக்கு வந்தது. இது
 பற்றி சரியான விபரம் வர
 விடக்கூடியனறு தெளி
 இந்திய ரயில்கள் சாபநக
 பட்ட வகிகாரிபுடன் Chief
 Commercial Superintendent
 Southern Railway Madras 3
 இதுபற்றி விளக்கம், விவர
 மும் கேட்டு 'இயலிசை' கடிதம்
 எழுதியுள்ளது பதில் வந்ததும்
 விசைக்கூடும் கட்டணம்
 தருகின்றேன்.

அறிநிலையத்துவற்றுக்கு புதிய ஆணையாளர்

நிழ்ச்சி அரண் இந்நது அற
 நிலையத்தறை ஆணையாளர் திரு
 யு. சுப்பிரமணியன், IAS ஒப்ப
 பெற்றுள்ளார். புதிய அற
 R சணமுக சீகாமணி, IAS
 பதவி ஏற்றுள்ளார் அவர் தமிழ்
 முககட்டுறவுத் துறையில் பணி
 யாற்றியவர். இயலிசை வாழ்ந்த
 திருக்கோவில்லில் நிறைய
 இசை நிழ்ச்சிகள் நடத்தி
 தமிழக இசைக்கலைவர்கள்க்க
 பணிபுடன வேண்டுகின்றேன்.

**திருச்செந்தூர் ஆவணிப் பெருந்திருவிழா
 கலை நிகழ்ச்சிகள்**

திருச்செந்தூர் அருள்மீது, சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில்
 6-9-82 முதல் 17-9-82 ஆவணிப் பெருந்திருவிழா நடைபெற
 உள்ளது ஏராள கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
 அதில் கீழ்க்கண்ட கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர்.

நாதசரம் : M. K. சின்னசுப்பையா, MS மகாலக்ஷ்மி கார்
 புரி கோதாரிசு, TRD. ஆனந்தகுமார், தோழநாதர் T. K.
 சீனுவாசன், சி.புரி பதாஜான, அண்டாங்கோவா A V செவய
 ரதனம், பழனி எட்டமி நாசியம் அய்யர், கிளாரினட் AKC நடரா
 சனை குடநதை S. ஜெடராமன்-முகநாயனம்.

தவில் : சரித்து வாரமங்கள் பமரீவேல், திருவானபுத்தூர்
 சலி முத்தி, M R வாகுதேவன், T. G மத்துகுமாரசாமி, தஞ்சை
 லுத் T R கோவந்தராசன். தெருங்கன்கோட்டை யணி மற்றும்
 பலர்.

இன்னிசை : கரமனை சேகரதிகள், மதுரை V. சாயினுதன்
 குன்னகலடி பாலா, மதுரை S சேரமசுந்தரம், தம்முபுரம் சுவாமினா
 சன், ரகுமாயிராமன், கும்பகோணம் M R கோபிதை-வயலின,
 T L, மகராசன் இராசாஜிஜயலட்சுமி, சிதம்பரப்புரி SR அப்பழம்
 பறமும் கருமுருக திருபானந்தவாரியார், தஞ்சை லுத் ஆராமமுத்தி
 பாகவதர் இவர்கள் இசைச் சொற்பொழிவும் உள்ளனர்.